(ஆ) இவற்றில் 7 திருக்கோயில்களின் ஊருணிகள் 1994-95-ஆம் ஆண்டுக்கான ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலமாக ஆழப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 10 திருக்கோயில்களின் ஊருணிகளை 1995-96ஆம் ஆண்டில் ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டத்தில் சேர்த்து அவைகளை ஆழப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

92—

ஆண்டியப்ப ஐயனார் கோயிலைப் பழுதுபார்த்தல்

வினா எண் 38233—திரு. சி. சுவாமிநாதன்: மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோயில் ஒன்றியம் கொல்லம்பட்டியிலுள்ள ஆண்டியப்ப அய்யனார் கோவிலை பழுதுபார்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

(ஆ) ஆம் எனில், எப்போது பழுது பார்க்கப்படும்?

விடை—

மாண்புமிகு டாக்டர் மு. அம்மமுத்து பிள்ளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்:

(அ) மற்றும் (ஆ) : வினாவில் குறிப்பிடப்பட்டுள்ள திருக்கோயிலில் 1994-95-ஆம் ஆண்டிற்கான கிராமப்புறத் திருக்கோயில் திருப்பணி திட்டத்தின் கீழ் திருப்பணி செய்ய ரூ.25,000/- நிதி உதவி வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

93—

திருக்கோயில்களைப் பார்வையிட சொகுசுப் பேருந்து விடுதல்

வினா எண் 61851—**டாக்டர் ஜி.ஆர். மாலா:** மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புராதன வரலாற்று சிறப்பு மிக்க கோவில்களை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக அறநிலையத்துறையின் சார்பில் சொகுசுப் பேருந்து விடுவதற்கு அரசு ஆவன செய்யுமா?

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS